[1986 ஏப்ரல் 30

* 228 வினா—திரு. எல். கணேசன் (திரு. எஸ். ஜெ. சாதிக் பாட்சா சார்பில்): மாண்புமிகு செய்தி-அறநிலையத் துறை அமைச்சர் அவர்கள் கீழ்க் கண்ட வினாக்களுக்குப் பதிலளிக்க வேண்டுகிறேன்—

(அ) தமிழக அரசுக்குச் சொந்தமான ஹெலிகாப்டர் சரிவர செயல் படாததனால், அதை விற்றுவிட அரசு முடிவு செய்துள்ளது என்பது உண்மையா?

(இ) அது வாங்கப்பட்ட தேதியிலிருந்து, இதுவரை எந்தெந்த வகையில் பயன்படுத்தப்பட்டது?

மாண்புமிகு திரு. இராம. வீரப்பன்: (அ) இல்லை.

(இ) ஹெலிகாப்டர் ஜனவரி 1982-ல் வாங்கப்பட்டதிலிருந்து பொது நலன் கருதி மக்களின் துயர் துடைப்புப் பணிகளுக்காகவும் முக்கிய நபர் களின் பயணத்திற்காகவும், அண்டை மாநிலங்களின் அவசர உபயோகத்திற் காகவும், கொடுத்துதவப்பட்டுள்ளது. காணமற்போன மீனவர்களைக் கண்டு பிடிக்கவும், குடியரசு மற்றும் சுதந்திர தினத்தன்று மலர் தூவவும் உபயோ கிக்கப்பட்டுள்ளது. தஞ்சை மாவட்டத்தில் ஏற்பட்ட வெள்ளத்தின்போது ஹெலிகாப்டர் வெள்ள நிவாரண வேலைகளில் ஈடுபட்டது. ஒரு சமயம் விமானத்திலிருந்து பாராசூட் மூலம் சாதனை செய்ய விரும்பிக் கேட்டதால் இதை ஒரு முறை இராணுவத்தினருக்கு கொடுத்தனுப்பப்பட்டது. ஹெலிகாப்டர் நல்ல நிலையில் இயங்குகிறது.

டாக்டர் மு. கருணாநிதி: தலைவர் அவர்களே, இந்த ஹெலிகாப்டர் முக்கியப் பிரமுகர்கள் பயன்படுத்தும் வகையில் உபயோகமாக இருக்கிறது என்று அமைச்சர் அவர்கள் பதிலுரையில் குறிப்பிட்டார்கள். முக்கிய பிரமுகர்கள் இந்த ஹெலிகாப்டரில் பயணம் செய்வதற்கான தகுதி இருக்கும்போது, முதலமைச்சர் அவர்கள் அதைப் பயன்படுத்தாமல் இராணுவ முகாமிலிருந்து வரவழைக்கப்படும் ஹெலிகாப்டரில் பயணம் செய்கிறார் என்பது உண்மையா?

மாண்புமிகு திரு. இராம. வீரப்பன்: முக்கியப் பிரமுகர்கள் என்று பார்க்கிற போது, அதிலே பிரிவுகள் எல்லாம் இருக்கின்றன. வி.ஐ.பி., வி.வி.ஐ.பி. என்றெல்லாம் அதிலே பிரிவுகள் இருக்கின்றன. சாதாரணமாக முக்கியப் பிரமுகர்கள் இந்த ஹெலிகாப்டரிலே பயணம் செய்யும்போது, பாதுகாப்பாக இருக்கிறது என்கிற வகையில் பயணம் செய்கிறார்கள். ஆனால் சில நோக்கில் மிகுந்த பாதுகாப்பு கருதி பார்க்கும்போது சில வசதிகள் இதிலே இல்லை. ஏர்கண்டிஷன் போன்ற வசதிகள் இல்லையென்ற அடிப்படையில், உடல் நலம் கருதி சில வசதிகள் இராணுவ ஹெலிகாப்டரில் இருப்பதால், அது பயன்

1986 ஏப்ரல் 30]

படுத்தப்படுகிறது. ஆகவே இந்த ஹெலிகாப்டர் முக்கியப் பிரமுகர்கள் பயணம் செய்வதற்குத் தகுதியாகத்தான் இருக்கிறது என்பதைத் தெரிவித்துக் கொள் கிறேன்.

அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா, வண்டலூர்.

* 229 **வினா—திரு. சி. ரா. லெட்சுமிகாந்தன் மற்றும் திரு. சி. இராம லிங்கம் (திரு. அ. ப. சிவராமன் சார்பில்) :** மாண்புமிகு செய்தி-அற நிலையத்துறை அமைச்சர் அவர்கள் கீழ்க்கண்ட வினாக்களுக்குப் பதிலளிக்க வேண்டுகிறோம்—

(அ) வண்டலூரில், அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா அமைக்கும் திட்டத்தின் முழுப்பணிகளும் நிறைவேறி விட்டனவா?

(இ) தற்பொழுது அங்குள்ள பறவைகள், மிருகங்கள் ஆகியவற்றின் விவரங்கள் யாவை?

(உ) உயிரியல் பூங்காவைச் சுற்றிப் பார்ப்பதற்கு வசதியாக, (i) மினி இரயில் விடவும், (ii) வாகனங்கள் செல்ல உள் பாதைகள் அமைக்கவும், கருத்துரு ஏதும் அரசின் பரிசிலனையில் உள்ளதா ?

(எ) ஆம் எனில், அது தற்பொழுது எந்நிலையில் உள்ளது ?

மாண்புமிகு திரு. இராம. வீரப்பன் : தலைவர் அவர்களே, அறிக்கை யொன்று @ அவையின் முன்னர் வைக்கப்பட்டுள்ளது.

திரு. சி. ரா. லெட்சுமிகாந்தன் : பாதிக்கு மேல் பணிகள் முடிக்கப் பட்டுள்ளன என்று அறிக்கையில் சொல்லியிருக்கிறார்கள். இன்னும் முடிக்கப் படாத முக்கியமான எஞ்சிய பணிகள் எவை எவை? அத்துடன் பாலூட்டிகள் பற்றியும் குறிப்பிட்டிருக்கிறார்கள். அதுபற்றிய விவரம், பெயர் பற்றிய விவரம் எல்லாம் அறிய விரும்புகிறேன். மேலும் கொடுக்கப்படாத சுவையாக இருக்கக்கூடிய வேறு ஏதாவது விவரங்கள் இருந்தால், அதையும் அறிய விரும்புகிறேன்.

மாண்புமிகு திரு. இராம. வீரப்பன் : பாலூட்டிகள், பறவைகள் என்று பல்வேறு தலைப்புகளில் நூற்றுக்கணக்கான பறவைகள் இருக்கின்றன. அவற்றை எல்லாம் படித்தால் நேரம் ஆகும். உறுப்பினர் அவர்களே, இதிலே கொடுக்கப்பட்டிருக்கின்ற விவரங்கள் போதாது, மீண்டும் விவரங்கள் தேவை என்று கருதினால், தயவுசெய்து அந்தத் தலைப்பிலே கேள்வி போட்டால், இன்னும் விவரமாக பதில் தர முடியும்.

@ 350 ஆம் பக்கத்தில் இணைப்பு II ஆக அச்சிடப்பட்டுள்ளது.